1971 ஜூன் 22]

திரு. கே. என். குமாரசாமி : தலைவரவர்களே, ஈ.எஸ்.ஐ. விதி முறைகளின் கீழ் வராத தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி விஸ்தரிக்கும் திட்டம் உண்டா என்று அறிய ஆசைப்படுகிறேன்.

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : மாண்புமிகு உறுப்பினர் தெரிவித்த கருத்து பரிசீலிக்கப்படும்.

திருப்பூர் கூட்டுறவு பண்டகசாலை

***23 வினா—திரு. சு. துரைசாமி :** மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :—

திருப்பூர் கூட்டுறவு ஸ்டோருக்கு குடோன் Godown மற்றும் இதர காரியங்களுக்கு திருப்பூர் ௦௭ காங்கயம் ரோட்டில் எவ்வளவு நிலம் என்ன விலைக்கு வாங்கப்பட்டது?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : வாங்கிய நிலத்தின் நிலப்பரப்பு 1.90 ஏக்கர். வாங்கிய விலை 17,100 ரூபாய். ஏக்கர் ஒன்றுக்கு 9,000 ரூபாய். பின்னால் கூட்டுறவுத் துறையின் பதிவாளர் இதைப்பற்றி விசாரணை செய்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து அறிக்கையையும் பெற்று, இந்த நிலம் ரூ. 9000-க்கு வாங்கிய போதிலும், அதனுடைய பெறுமதிப்பு ரூ. 1,000 என்று தெரிந்து விட்டது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதில் வீணாக விரயம் செய்யப்பட்ட தொகை ரூ. 16,729.50-ஐ அந்த இயக்குநர் அவுசியப்ப கவுண்டர், ஏனையோர் ஈடுசெய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

திரு. சு. துரைசாமி : கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக, பொதுமக்களின் பணத்தைக் கூட்டுறவுத் துறை இயக்குநரே அந்த நிலத்திற்கு அதிகமான விலை கொடுத்து இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, இந்த நிலம் வாங்கிய சம்பவம் நடைபெற்றது 1966-இல் நடவடிக்கை தொடங்கியது. எனக்கு முந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மாதவன் அவர்கள்தான். 1968-ல் உத்தரவிடப் பட்டது. அதை 7-9-1970-ல் நிறைவேற்றி வைத்து, இப்படி வீணாக விரயம் செய்யப்பட்ட ரூ. 16,729-50-ஐ ஈடு செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் இடம் இருக்கிறது. நாள் கடந்து விட்டது என்பதை நினைவில் கொண்டு பணம் திரும்பி வந்தால் போதும் என்று விட்டு விடலாம் என்று கருதுகிறேன்.

[1971 ஜூன் 22

திரு. திருப்பூர் ஏ. எம். மொய்தீன்: தலைவரவர்களே, இவ்வாறு பொதுப்பணங்களை விரயம் செய்பவர்களிடமிருந்து. அவர்கள் பங்கிட்டுக் கொண்டதை மட்டும் சர்க்கார் பறிமுதல் செய்வது போதுமானதல்ல. அவர்கள் மீது மேற்கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுக்க சர்க்காரிடம் திட்டம் இருக்கிறதா என்று தயவுசெய்து அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: தலைவரவர்களே, அந்தந்தச் சம்பவத்தை ஒட்டி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில கூட்டுறவுச் சங்கங்களில் அதனுடைய நிர்வாகக் குழு கலைக்கப்படுகிறது—ஸூபர்ஸெஷன் செய்யப்படுகிறது. வேறு சில கூட்டுறவுச் சங்கங்களில் "சர் சார்ஜ்" செய்யப்படுகிறது சில நிர்வாகங்களின் மேல் கிரிமினல் நடவடிக்கை (ப்ராசிக்யூஷன்) எடுக்கப்படுகிறது. பிராசிக்யூஷன் செய்வதில் தயக்கம் காட்டுவது இல்லை. எல்லாக் குற்றங்களுக்கும் பிராசிக்யூஷன் என்று முடியாது. வேறு வழி இல்லாத நிலைமையில், 3-வது கட்டமாக பிராசிக்யூஷன் கொண்டு வருகிறோம்.

திரு. அ. ப. சண்முகசுந்தரம்: தலைவரவர்களே, அவர்களிடமிருந்து பணம் வசூல் செய்கிறபோது, அப்படியின் விரயம் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி வசூல் செய்யப்படுகிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: சர்சார்ஜ் என்று போடுகிறபோது, தவறுகளுக்கு நஷ்ட ஈடு என்று போடுகிறபோது, அவற்றிற்கு வட்டி இல்லை. ஏற்கனவே தவறு செய்தார்கள் என்ற காரணத்திற்காக ஏற்பட்ட இழப்பைக் கணக்கிட்டு சர்சார்ஜ் என்று போட்டு விடுகிறோம். கிரிமினல் வழக்குப் போடுகிறோம்.

திருமதி த. ந. அனந்தநாயகி: சார், அரசாங்கத் துறையில், கூட்டுறவுத் துறையில் கட்டப்பட்டு இருக்கிற பல கிடங்குகள் பயன்படுத்தப்படவில்லை என்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: தலைவரவர்களே, இப்போது சில கிடங்குகள் பயன்படுத்தப்படவில்லை. அதற்குக் காரணம். கொள்முதல் செய்யப்படுவது இல்லை. கூட்டுறவுச் சங்கங்களே கொள்முதல் செய்த போது, இந்தக் கிடங்குகள் காலியாக இருந்தது இல்லை. இப்போது காலியாக சில கிடங்குகள் இருந்தபோதிலும், விரைவில் அவை நன்றாகப் பயன்படும் என்று கருதுகிறேன்.

திரு. என். கணபதி: இந்த மாதிரி கூட்டுறவுச் சங்கங்களிலே மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் ஆர்டினன்ஸ் சட்டத்தைப் பயன்படுத்தி, அவர்கள் யார் யார் பேரில் சொத்து வாங்கியிருக்கிறார்களோ, அந்தச் சொத்துக்களையும்

1971 ஜூன் 22]

பறிமுதல் செய்ய வழி இருக்கிறது என்பது அரசுக்குத் தெரியுமா, அந்த முறையில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அறிய ஆசைப்படுகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, உறுப்பினர் "கிரிமினல் லா" பற்றிச் சொன்னார்கள். இந்தக் கூட்டுறவுச் சங்கங்களில் சிவில் நடவடிக்கை தான் எடுக்கப்படுகிறது. அவர்கள் செய்யும் தவறுகளுக்குப் பணத்தை ஈடு பெற்றுக்கொள்கிறோம். அதற்கு சர்சார்ஜ் என்று போட்டு ரெவின்யூ ரிகவரி ஆக்டின் கீழ் அந்தப்பணத்தை ரிகவரி செய்து விடுகிறோம்.

திரு. சு. துரைசாமி : தலைவரவர்களே, கூட்டுறவுச் சங்கங்களுக்கு என்று வாங்கப்பட்ட அந்த நிலம் முன்னால் இருந்த காங்கிரஸ் அமைச்சரின் சொந்தக்காரருடையது என்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, அந்த நிலம் முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் சொந்தக்காரருடையது என்பது எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

திரு. கே. என். குமாரசாமி : தலைவர் அவர்களே, 6 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. அது கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதில் பணம் கிடைத்தால் போதும் என்ற வகையில் செய்ததாக அமைச்சரவர்கள் பதில் சொன்னார்கள். அப்படிப்பட்ட மோசடிகள் எத்தனை கூட்டுறவுச் சங்கங்களில் நடந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கின்றன என்பதை அமைச்சர் அறிவாரா? அதற்கான ஏற்பாடுகள் என்ன என்பதைச் சொல்வார்களா ?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கின்றன. தீவிர நடவடிக்கைகள் கையாளப்பட்டிருந்தால், இன்னும் ஆயிரக்கணக்கானவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். கூட்டுறவுச் சங்கங்களில் இனிமேலாவது நட்டம் இல்லாமல் இருக்கட்டும் என்று இருக்கிறோம். ஆனால் மிகத் தவறாக ஏதாவது நடந்திருந்தால், கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம்.

திரு. அ. சுப்பிரமணியம் : அவைத்தலைவர் அவர்களே, இம்மாதிரி பொதுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களை இனிமேலாவது அப்படித் தொடர்ந்து செய்யாமல் தடுக்க, அவர்கள் எந்தவிதமான பொதுப் பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது வேறு வகையில் வருவதோ கூடாது என்று தடை செய்யப் படுமா?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: இவ்வாறு சிவில் நடவடிக்கை எடுத்து, ஸர்சார்ஜ் செய்து, பணம் வசூல் செய்த பிறகு, 28-ஏ என்ற பிரிவின்கீழ் அவர்கள் எந்தக் கூட்டுறவுச் சங்கங்களிலும் நிர்வாகிகளாக இருக்கக் கூடாது என்று உத்தரவு இட்டு வருகிறோம்.

திரு. கே. எ. வகாப்: தலைவர் அவர்களே, இம்மாதிரியான வகையில் கூட்டுறவுச் சங்கங்களில் கையாடல் செய்து, முறை கேடுகள் நடக்கும் போது, அதிலே பங்கு பெறுகின்றவர்கள், இயக்குநர்கள் மட்டுமல்லாமல், அதிகாரிகளும் இருக்கிறார்கள், ஆகவே, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்கப்படுகிறது. அதிலே, மாண்புமிகு அமைச்சர் பதில் சொல்லும்போது, 'தகுதிக்கு ஏற்ப' என்று சொன்னார்கள். 'தகுதி' என்ன என்பதை அறிய விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, இவ்வாறு கடையநல்லூர் என்ற இடத்தில் அதிகாரிகளும், இயக்குநர்களும் சேர்ந்து செய்திருந்தும், அப்பாவிகளான நெசவாளர்கள் அறுக்கவைக்கானவர்கள் குற்ற வாளிகளாகக் கூண்டில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் தக்க நடவடிக்கை எடுத்து, ஏழை நெசவாளர்கள் பாதிக்கப்படாத வகையில் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: தலைவர் அவர்களே, தகுதிக்கேற்ப என்ற சொல்லை நான் எப்படிப் பயன்படுத்தினேன் என்றால், குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று வகையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒன்று 'ஸஸ்பென்ஷன்'. இரண்டாவது, 'ஸர்சார்ஜ்'. மூன்றாவது 'ப்ராஸிக்யூஷன்'. தேவைக் கேற்றவாறு செய்யும்போது, ஸர்சார்ஜ் என்று வரும்போது, பணத்தை வசூல் செய்தால் போதும் என்றும், சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் இனிமேல் கூட்டுறவுத் துறையில் எந்தவிதமான நிர்வாகத்திற்கும் வரக்கூடாது என்று 28-ஏ பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கிறோம். அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், முன்னால் இருந்த கூட்டுறவுச் சங்க பை-லாக்கள்படி பார்த்தால், நான்-அபிஷியல், அதிகாரப் பற்றற்ற வர்கள், மற்றப் பெரியவர்கள், இயக்குநர்கள் தலைவர்களாக இருந்து, செக் எழுதும் அதிகாரம் கூட அவர்கள் கையிலே இருந்து வந்தது. கூடிய வரையில், அதை மாற்றி அமைத்து, இயக்குநர் களிடம் கொள்கை அளவில் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, நிர்வாகப் பொறுப்பு, செக் எழுதும் அதிகாரம் மற்றவைகளை அதிகாரிகளிடம் கொடுப்பது என்று விதிகளை மாற்றிக்கொண்டு வருகிறோம். அதிகாரிகளாக இருக்கும் செக்ரடரி, அல்லது எக்ஸிக்யூடிவ் ஆபிசர் போன்றவர்களிடம் இந்த அதிகாரத்தைக் கொடுப்பதாகத் திருத்தி வருகிறோம். ஏற்கனவே நடந்துவிட்ட குற்றங்களுக்கு, முன் உள்ள பை-லாக்கள்படி, இயக்குநர் குழுத் தலைவருக்கே செக் எழுதும் அதிகாரம் எல்லாம் இருந்ததால், முன்னால் நடந்தவற்றில் அதிகாரிகள் மீது அதிகக் குற்றம்

1971 ஜூன் 22]

இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. பழைய பை-லாப்படி கூட அதிகாரிகள் மீது குற்றம் இருந்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கிறோம். அப்படிப்பட்ட பல உதாரணங்களை நான் கொடுக்க முடியும்.

திருமதி த. ந. அனந்தநாயகி : *சார், 1966-ல் குற்றத்தைக் கண்டுபிடித்து, 70-ல் தண்டிப்பது என்றால், காலதாமதம் ஏற்பட்டு, அமைச்சர்களே, அமைச்சரவையே கூட மாறிவிடும் சூழ்நிலைகள் இருப்பதால், சிவில் குற்றமாக இருந்தாலும், துரிதமாக ஓரிரு ஆண்டுகளில் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப் படுமா என்று அறியவிரும்புகிறேன்.*

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : *தலைவர் அவர்களே, 1966-ல் குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. 1966-ல், 11—2—1966-ல் குற்றம் செய்யப்பட்டது. குற்றம் நடந்த தேதி அது. கண்டு பிடிக்கப்பட்டது, விசாரணை நடந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது 1968-ல். விசாரணை பூராவும் நடந்து முடிந்து, பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டது 7-9-1970-ல். இதில், அதிகமான காலதாமதம் என்று சொல்ல முடியாது. நடந்தது 66-ல். அதை ரொம்பச் சாதுரியமாகச் செய்திருக் கிறார்கள். (சிரிப்பு.)*

Training in cultivation of mushrooms

* 24 Q.—Thiru N. K. PALANISWAMY : Will the Hon. the Minister for Agriculture be pleased to state—

(*a*) whether there is any proposal to start Training Centres for the cultivation of mushrooms in the State; and

(*b*) if so the details thereof?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் :

(அ) இல்லை, ஐயா.

(இ) இந்தக் கேள்விக்கு இடமில்லை.

திரு. கே. டி. கே. தங்கமணி : *தலைவர் அவர்களே, சாதாரண மாக, காளான்களைச் சாப்பிடுகிறவர்கள் நம் நாட்டில் எப்படி இருந்தாலும், மேலை நாடுகளில் விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆகவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, திடீர் திடீர் என்று வரும் காளான்கள் என்று இல்லாமல், நல்ல வற்றை வளர்க்க, பயிற்சி நிலையங்களை அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : தலைவர் அவர்களே, களான்களில் பல வகைகள் இருக்கின்றன. தமிழகத்தில் காளான் பண்ணை வைத்துப் பயிர் செய்ய செயற்குறிப்பு இப்பொழுது இல்லை. ஆனால், கோவையில் விவசாயக் கல்லூரியிலும், இன்னும் சென்னையிலும், அதுபற்றி அவ்வப்பொழுது அறிவிக்கப்படுகிறது.